



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,590 — FRIDAY, SEPTEMBER 18, 1953

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

Land Settlement Notices —	PAGE	Land Sales by the Settlement Officers —	PAGE
Preliminary Notices ..	1815	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
		Land Acquisition Notices	1817
		Notices under the Land Development Ordinance	1821
		Land Redemption Notices	1821
		Miscellaneous Land Notices	1823
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Sales by the Government Agents —

Western Province	—
Central Province	—
Southern Province	—
Northern Province	—
Eastern Province	—
North-Western Province	—
North-Central Province	—
Province of Uva	—
Province of Sabaragamuwa	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c
PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,914 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 18th day of September, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 1st day of August, 1953

W A D A E S WANIGESEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

East Lots 28 and 27 in P.P. 880 in Batuwewa village lots 1, 5 and 2 in P.P. 5227, lot 7 in P.P. 6681;

South Lot 7 in P.P. 6681, lot 16 in P.P. A495,

West Welakumbura and Ikirikumbura, lots 2 and 1 in P.P. 6745, Wel Ela, Boghamulakumbura, Wel Ela, Wagalekumbura, lot 2 in P.P. A 495, Wagalekumbura, lots 8 in P.P. 6808 and lot 36 in P.P. A880 in Batuwewa village

Note—Exclusive of the Gansabhawa Road passing through the land

Preliminary Plan No A 495

Lot No	Name of Land	Extent A. R. P.
3	Madinnawewehcna	0 3 5
4	Wagalekumburepillewa	0 2 15
5	Madinnawewehenyaya	29 3 8
8	Madinnaweweminiptiya (cemetery)	0 1 16
9	Madinnawewehcna (reservation for an approach road to cemetery)	0 0 14
10	Boghamulakumburchena alias Kahatagahamulahena	8 3 37
11	Boghamulawewa (tank and bund)	1 1 22
12	Wagalehena alias Kongahamulahena	1 0 15
13	Wagalehenyaya and Boghamulawepillewa	9 2 21
14	Wagalehena alias Kongahamulahena	0 1 12
15	Wagalehena alias Ikirikumburchena	2 2 20
	Total	50 2 25

Kurunegala S O 30—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,915 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the

Schedule

The following lots situated in the village of Galweheragama in the Mahagalboda Megoda Korale North of the Weudawuli Hat Pattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North Lots 34, 32, 31 and 30 in P.P. A880 in Batuwewa village,

1815—J. N. B 29110-342 (9/53)

18th day of September, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 1st day of August, 1953.

W A D A E S WANIGSEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Getilawa (Part of) in the Pahalawisideke Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North: Ambagahawatta,

East: The village limit of Moragolla,

South: The village limit of Maho (F.V.P. 1851) and lots 10 and 12 in P.P.A. 653;

West: Lot 13 in P.P.A. 653 and Ihalakumbura

Preliminary Plan No. A 653

Lot No	Name of Land	Extent A R P
8	Serugahamulahena	0 2 22
9	Kongahamulahena	3 1 25
11	Kongahamulahena (reservation for road)	0 0 27
Total		4 0 34

Kurunegala S O 31—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,916 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 18th day of September, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 1st day of August, 1953.

W A D A E S WANIGSEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Moragolla (Part of) in the Pahalawisideke Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the following boundaries —

North: Horrow Ela;

East: Ambagahamulawatta, Kongahamulawatta, lot 5 in P.P.A. 653 and Divulgahamulahena (T.P. 398463);

South: The village limit of Maho (F.V.P. 1851);

West: The village limit of Getilawa

Preliminary Plan No A 653

Lot No	Name of Land	Extent A R P
1	Kongahamulahena	1 0 0
2	Kongahamulawatta	0 2 12
3	Kongahamulahena (reservation for road)	0 2 3
4	Dangahamulahena	0 2 30
5	Divulgahamulahena	0 1 16
7	Divulgahamulawatta	1 2 10
Total		4 2 31

Kurunegala S O 32—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,917 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 18th day of September, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 1st day of August, 1953.

W A D A E S WANIGSEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Pahala Konwewa (a) (Part of) in the Makaduwa Palata of the Pahalawisideke Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

PART I

North: Webodakumbura, Pambagahahena, bund and Nebodagahawowa (tank),

East: V C Road to Pahala Konwewa, lot 12 in P.P.A. 790,

South: Kiriyagahahena (lot 1 in preliminary plan A 279)

West: Webodakumbura

Preliminary Plan No A 790

Lot No	Name of Land	Extent A R P
1	Dambagahahena	0 1 28
2	Dambagahahena (reservation along tank bund)	0 1 0
3	Dambagahahena (reservation along tank bund)	0 0 23
4	Kiriyagahahena (reservation along V C Road)	0 0 11
5	—V C Road and reservation	0 0 15
6	Mylagahawatta	1 0 27
7	Mylagahahena (reservation along V C Road)	0 0 7
Total		2 0 31

PART II

North: Kiriyagahahena (lot 1 in P.P.A. 279)

East: Lot 14 (reservation for means of access) in P.P.A. 790

South: Lots 16 and lot 17 (reservation for means of access) in P.P.A. 790,

West: Welagawahena (lot 2 in preliminary plan A 279)

Preliminary Plan No A 790

Lot No	Name of Land	Extent A R P
15	Kiriyagahahena (reservation for means of access)	0 0 6

Kurunegala S O 33—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,918 (Kurunegala)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 18th day of September, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 1st day of August, 1953.

W A D A E S WANIGESEKERA,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Makaduwa (Part of) in the Makaduwa Palata in the Pahalawisdeke Korale of the Wann Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

PART I

North Hitinawatta (T.P. 397023) in Pahala Konwewa village,
East Hitinawatta *alias* Kongahamulawatta, lot 9 in P.P.A. 790,
South Lot 10 in P.P.A. 790,
West V.C. Road to Pahala Konwewa

Preliminary Plan No. A. 790

Lot No	Name of Land	Extent A B P
8	Kadurugamulawatta	0 1 10

PART II

North Lot 6 in P.P.A. 790,
East V.C. Road to Pahala Konwewa, lots 21 and 20 in P.P.A. 790,
South Welagawawatta, Welagawahena, cart track from Makaduwa, Wewagawahena (lot 4 in P.P. 6327);
West Welagawahena (T.P. 402686), lot 15 in P.P.A. 790, Kiriyagahahena (lot 1 in P.P.A. 279), and lots 4 and 5 in P.P.A. 790.

Preliminary Plan No. A. 790

Lot No	Name of Land	Extent A B P
12	Tisbumbc	0 3 84
13	Kiriyagahahena	0 2 28
14	Kiriyagahahena (reservation for means of access)	0 0 10
16	Dulgahawatta	0 3 0
17	Dulgahawatta (reservation for means of access)	0 0 7
18	Welagawahena (reservation for means of access)	0 0 6
19	Dulgahawatta	1 0 29
Total		3 2 34

PART III

North Wewwanehena;
East: Makaduwanahawewa (tank);
South: V.C. Road to Pahala Konwewa, Hitinawatta *alias* Kongahawatta,
West: Lot 23 in P.P.A. 790, Hitinawatta *alias* Kongahawatta.

Preliminary Plan No. A. 790

Lot No	Name of Land	Extent A B P
24	Siyambalagahamulawatta	1 0 29

PART IV

North V.C. Road to Pahala Konwewa;
East: Lot 27 in P.P.A. 790, Mceegahamulawatta;
South Mceegahamulawatta, lot 30 in P.P.A. 790;
West: Kadurugahamulawatta

Preliminary Plan No. A. 790

Lot No	Name of Land	Extent A B P
28	Dulgahawatta	0 0 36
29	Siyambalagahawatta (reservation along V.C. Road)	0 0 2
Total		0 0 38

Kurunegala S. O. 84—1953

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

No. L 3439.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two portions in extent about (1) 10 ft × 70 ft from the land called Pansale Watte, (2) 40 ft × 50 ft from the land called Talgaha goda Pansala Kumbura, situated in Madawela and Thalgasyaya villages, Matale South Division, Matale District, and bounded as follows:—

- (1) North by the Irrigation Channel;
East by the V.C. Road,
South by the P.W.D. Road,
West by the Gangalige Watte.
- (2) North by Madawela Ela,
East by fields of G. Kaurala Korala,
South by Irrigation Channel,
West by paddy fields of Gonagala Temple.

Ref No J/TW/2743,
Colombo, August 3, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

No L 3439.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

<i>Description of Land</i>	<i>Description of Servitude</i>
Seven allotments of lands (1) in extent about 6 ft x 500 ft from Thalgasayaya Gederagawa Welyaya, (2) 6 ft x 600 ft from Talgasayaya Gedoagawa Wola, (3) 6 ft x 100 ft from Welagedorawatta, (4) 6 ft x 500 ft from Yahangoda Wolyaya, (5) 6 ft x 900 ft from Henkumbura Wolyaya, (6) 6 ft x 500 ft from Aswedduwa Welyaya, (7) 6 ft x 100 ft from Watawana Watta, situated at Madawela-Upotha and ahlgasyaya villages, Matale South Division, Matale District, and bounded as follows —	For the laying of the pipe line for the Madawela Water Supply Scheme

- (1) North by the Madawela Ela,
East by the remaining portion of the same land,
South by Irrigation Channel,
West by the remaining portion of the same land
- (2) North by Madawela Ela,
East by Welagedora Watta,
South by Irrigation Channel,
West by Thalgasayaya Gederagawa Wola
- (3) North by Wendu Kumbura,
East by Tahangoda Welyaya,
South by Irrigation Channel,
West by fence of the paddy fields of Mr Ratnayake
- (4) North by Madawela Ela,
East by Henkumbura Welyaya and Crown land;
South by P. W. D. Road, Welagedorawatta and Henkumbura,
West by Welagedorawatta.
- (5) North by Madawela Ela,
East by Aswedduwa Welyaya;
South by Aswedduwa Pillawa,
West by Crown land and Yahangoda Wolyaya.
- (6) North by Madawela Ela,
East by V. C. Road,
South by P. W. D. Road,
West by Henkumbura Welyaya
- (7) North by part of Watawanawatta,
East by P. W. D. Road;
South by remaining portion of the same land,
West by V. C. Road

Ref No J/TW/2743,
Colombo, August 3, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Ref. No. L. P. 6555

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Agathuduwa Watta, in extent about 16 5 perches, situated in Habakkala Village, Bentota, Walallawita Korale, Galle District and bounded as follows —

- North by private property and Railway reserve land,
East by Railway reserve land;
South by Road,
West by private property.

Ref. No. J/TW/280/53,
Colombo, August 5, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of the Act.

Two blocks of land called Vekaradiyadda, in extent about 5A. 0R. 0P and 5A. 2R. 0P, situated in the village of Navithanvely, Sammantura; D. R. O's Division, Batticaloa District; bounded on all sides by Crown land and claimed by—

Nagapper Ponnambalam, Ponnambalam Kannakai, Thambher Kathamuthu, Vyrarnuthu Sinnamuthu, Ponnambalam Kalicuddy,
and Pillaiyanthamby Thambiappah
all of Thurameelavani

Ministry's Ref No J/LLD/2869,
Batticaloa Kachcheri's Ref No LD 3389
Colombo August 7 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of the Act.

An allotment of land called Makkamadipumi, in extent 1A. 3R. 39 5P, situated in Karungoditivu, Division No. 6 Village, Akkarapattu, Batticaloa District; surveyed and described as Lot 1 in Preliminary Plan A. 1,020.

Ministry's Ref. No. J/E/2741,
Batticaloa Kachcheri's Ref No LD 3130,
Colombo, July 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Ratambalawatta, in extent approximately 4A 0R 11 44P, situated within the Urban Council limits of Kegalle, Pannaku u Korala, Kegalle District, claimed by Mrs C W W Kannangara of "Harcourt", 117, McCarthy Road, Colombo 7, and bounded as follows —

North by the lands claimed by Mossis R S Salaris, W M K Mudiyanse and S A Aturupana,
 East by the lands claimed by Mr S A Aturupana,
 South by the Ela and a portion of the same land acquired by the U C, Kegalle
 West by the field of Mrs E Woorsooris

Signed by me.

S F AMERASINGHE,
 Permanent Secretary

Ref No J/LG/2408/LM 5471,
 Colombo, July 21, 1953

P B BULANKULAME,
 Minister of Lands and Land Development.

LH 435/57

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a reservation for the bund of the Bolgoda Flood Protection Scheme and for obtaining spoil for the bund construction, to wit —

Preliminary Plan No. A 2,033. Villages—Panapitiya and Paraduwa

Lot	Name of Land	Description	Extent		
			A	R	P
57	Meowita	Rubber contains 7 rubber trees 30 years, 101 rubber trees, 1 kaju tree, 5 hal trees, 1 kavanda tree 20 years, 1 cotton tree and 1 arecanut tree 10 years, said to be owned by Kongahakankanango Alice Nona, M D James Singho, M D Sodin Singho, M D Chandradasa, M D Seeman Singho, M D Peras Singho, M D Podinona, all of Paraduwa, Don Charles Appu of Paraduwa, M. Charles Perera of Diyagama, A Julius Perera of Bolessagama, Barahupolage Podinona of Palatota, Barahupolage Silman Perera, Amerasinghoge Don Sediris Singho of Duwegama Kalutara, Amerasinghoge Aron Singho of Paraduwa, Kalapuge Don Dharmasiri Coonowerdona of Paraduwa, Diyagama, Don Stephen Senaratne of 94, Pallimulla, Panadura, Maddage Odhis Appu of Paraduwa, M D William Singho of Kalapugama, Maddage Jmonis Appuhamy of Diyagama and Maddage Baby Singho of Polpola	0	1	22.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on October 14, 1953, at 11 o'clock, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,
 Kalutara, September 8 1953

A E GOGERLY MORAGODA,
 Assistant Government Agent.

LH 722

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)," section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for extensions to P W D Metal Quarry 8th mile, Nagoda-Kalawellawa-Bellapitiya Road, to wit —

Preliminary Plan No. A. 2,854 Village—Karampetara

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
1	Kahamullawatta	Garden 1-35 years, containing 8 coconut trees 35 years, 5 coconut trees 3 years, 3 breadfruit trees 1-8 years, 11 orange trees 1-2 years, 6 arecanut trees 15 years, 1 kottan tree 15 years, 4 plantain bushes 1 year, a temporary house with mud walls and cadjan roof and a part of a foundation of a house and claimed by P V Luvis Singho of Yatadolawatta, Matugama	0	0	9 9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Matugama Resthouse, on October 10, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the land and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,
 Kalutara, September 8, 1953

A E GOGERLY MORAGODA,
 Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LP. 6498.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose — Acquisition of land for village expansion, Udugama.

Description of the land to be acquired

Final village plan No 528 Village—Udugama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
365	Nakadeniya Group <i>alias</i> Gulankanda	Chena garden and paddy field contains jak and fruit trees 5-28 years, 1 permanent and 1 temporary building	Part of T P 43384 covered by lot 13, claimed by The Grand Central (Ceylon) Rubber Estates Ltd, 4, London Wall Buildings London E C. 2 Agents Messrs Carson Cumberbatch & Co Ltd., P. O. Box 24, Colombo. Cultivation and buildings are claimed by encroachers, to whom the land is to be allotted under the L. D. O.	2 3 10

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
366	Nakiadeniya Group alias Gulankanda	Chena garden and paddy field contains jak and fruit trees 1-15 years, 5 permanent and 21 temporary buildings and part of stream	Parts of T P s 43384 and 47371 covered by lot 13 and part of lot 328 (T P 47370) claimed by the Grand Central (Ceylon) Rubber Estates Ltd, 4 London Wall Buildings London E. C 2 Agents — Messrs Carson Cumberbatch & Co Ltd P. O. Box 24, Colombo. Cultivations and buildings are claimed by encroachers to whom the land is to be allotted under the L. D O	25	2 06
Total				28	1 16

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri on November 2, 1953, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, August 25, 1953

C VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LP 6199.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, acquisition of land for G/Hegalla Junior School —

Description of the land to be acquired

P. P. A No. 1,265 Village—Hegalla

Lot	Name of Land	Description	Claimants	Extent	
				A.	R. P.
1	Kaludurabalayapadinohiwatte ..	Garden contains 8 coconut trees, 10-35 years, 4 breadfruit trees 5-30 years, 2 mango trees 50 years, 1 arecanut tree 5 years, 4 orange trees 3 years, 1 kohomba tree 5 years	R. P. Rajakaruna, W. M. Marthens de Silva, K. D. Appu Singho Silva, N. D. S. Wijeratne, all of Hegalla, Kosgoda	0	0 09.2
Total				0	0 09.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Rest House, Bentota, on October 27, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 20, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, September 15, 1953.

C VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP-A/4.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, acquisition of land for construction of a housing scheme, V C, Bope—

Description of the land to be acquired

P. P. A 1,490. Village—Mampitiya

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A.	R. P.
1	Polkoratuwewatta	Coconut garden 60 years, contains 35 coconut plants 1 year	Mrs. E. M. Seneviratne, Mrs. E. M. Abeyaratne, Mrs. Hyacinth Abeyaratne, Mrs. Porl Kalpage, Mrs. C. Tissera, A. F. D. S. Abeyaratne, Mudaliyar V. L. D. Abeywardene, F. D. Abeygunawardene, E. Abeygunawardene, and D. G. E. Wickramasundera, all of Mampitiya, Galle, A. D. A. de Silva and Mrs. R. Karunaratne both of Kalegana, Galle, F. A. Abeywardene, Q. A. Abeywardene, both of Fort, Galle, D. F. N. Abeywardene, I. E. Abeywardene, Mrs. S. E. Satharasinghe, Mrs. S. P. Sathkunam, Mrs. C. Seneviratne and Mrs. Stanley Abeywardene, all of c/o A. Q. Abeywardene, Middle Street, Fort, Galle, and Mrs. C. C. Dissanayake c/o C. C. Dissanayake, Acting D. I. G. Police, Colombo	1	2 01.5
Total				1	2 01.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on October 26, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 19, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, September 15, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

ACQUISITION OF LAND FOR KALAWANA JUNIOR SCHOOL

NOTICE under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, published in the Gazette No. 10,454 of September 26, 1952, is hereby cancelled.

No. LR. 4,298.
The Kachcheri,
Ratnapura, September 14, 1953.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

No LRO/APL 5492

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

No LRO/APL 3612 NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a.m. on Saturday, September 26, 1953, at the Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Matara

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, September 11, 1953

Particulars of the land referred to above

Preliminary plan A 1,079 Village—Talamamba
in Woligam Koralo

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A	R P.
1 & 2	Abey Siri Munasinge Permajewwa, Walgama, Matara	1	3 25 5

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a.m. on Saturday, September 26, 1953, at the Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, September 14, 1953

Particulars of the land referred to above

Supplement No 1 to final village plan No 44
Village—Rotumba in Morawak Koralo

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A	R. P.
408	Maddumage Don Nikulas Abeygunawadena of Rotumba, Mawatala Matara	2	0 01

No LRO/APL 4662 A.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

No LRO/APL 4877 NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a.m. on Saturday, September 26, 1953, at the Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, September 14, 1953

Particulars of the land referred to above

Supplement No 2 to final village plan No 498
Village—Lalpe in Kandaboda Pattu

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A	R P.
54 55	T P Jimmie Goonawardena of Lalpe	3	3 23

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent of Hambantota District will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 11 a.m. on Monday, November 9, 1953, at the Hambantota Kachcheri to select a person to receive a grant for the Crown land particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations 1948

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Hambantota

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, September 14, 1953.

Particulars of land referred to above

Supplement No 2 to final village plan No 297.
Village—Mahahilla

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A.	R. P.
355 S S	Singappuli of Kudahilla	1	3 06

Land Redemption Notices

My No LRO/APL 4395/J/LLD/295/53/LP 6375.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, April 29, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No 2 to final village plan No 588 Village—Talagaspo				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
302	Ekattagodadeniya	Rubber 30 years	K W Charles de Silva of Ellapatha, Pitigala	0 3 24
Total				0 3 24

My No LRO/APL 3236/J/LLD 390/53/LP 6279

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Bandu Balankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, July 10 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 1,473 Village—Tiranaagama				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Ratmohana Panwilagodawatte alias Dolgahawatte	Coconut garden contains a part of a temporary house	V A Charles de Silva of Parwila, Hikkaduwa	1 1 17
2	Do	Coconut garden	do.	0 0 11
3	Do	do	do	0 0 04
Total ..				1 1 32

L. D.—B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Ref. No L H 1044.

I, Don Reginald Lionel Balasuriya, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on November 16, 1953, at 9 30 a.m., and
 - (b) notify to me in writing on or before November 5, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri
Kalutara, September 8, 1953.D. R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 3,378 Village—Kahatapitiya				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Angulketiylanda, Laulugahalanda now called Atherland Estate	Rubber 25–30 years contains a masonry well and bath	D. W. Paranagama, General Merchant, Main Street, Kalutara, and H. Wijesinghe, Forest Department, Secretariat, Colombo	7 3 37
Total ..				7 3 37

L. D.—B. 49/50

No. L B. 2198—LRO/APL/4416—J/LLD/402/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edmund Muthu Wijesinghe, Additional Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and

(3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kachcheri, on December 18, 1953, at 10 00 a.m., and
- (b) notify to me in writing (duplicate) on or before December 10, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, September 8, 1953

E M WIJENAKKE,
Additional Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Preliminary Plan No	A. 1,474.	Village—Polwatta	Name of Claimant	Extent		
							A.	R.	P.
1	Pulugederuwatta	Coconut garden over 30 years	P G	Edman,	Polwatta,	Weligama	0	1	0
							0	1	0

Miscellaneous Land Notices

LS 3071.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Director of St Xavier's College, Mannar, has applied for the lease of a piece of Crown land, about 4A 0R 5P in extent, from lots 118 and 1 in F T S P P 115, situated within the limits of Mannar Town, for use as a playground

2 The land is available for the purpose It is proposed to lease the land to the Bishop of Jaffna for the purpose subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years, with an option for renewal for a further term of 30 years,
- (b) Rent Rs 6 per annum,
- (c) The lessee shall use the land as a play ground and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof.

Colombo, September 18, 1953

E K R ASERAPPA,
for Land Commissioner

LS 2534

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs Lionel Samarasinghe and R G L de Zoysa—trustees of the Home for the Aged, Dunagaha—have applied for a lease of lot K 750 in preliminary plan 10,667, in extent 1 R 25 P, situated in Dunagaha, Colombo District, as a site for a Home for the Aged and a free Ayurvedic Dispensary

2 This lot— together with lot L 750 in the same plan has been held by the applicants on an annual permit since 1949, for the purposes of the Home for the Aged Lot L 750 is no longer required by them. The proposed Dispensary—which has in fact already been constructed—will serve primarily the needs of the inmates of the Home for the Aged It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others

- (a) Term 30 years,
- (b) Rent Re 1 per annum,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect an Ayurvedic Dispensary on the land to the satisfaction of the Government Agent, Western Province;
- (d) The lessees shall use the land as a site for a Home for the Aged and a free Ayurvedic Dispensary but for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, September 18, 1953

E K R ASERAPPA,
for Land Commissioner

E 2

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

MESSRS Thomas Amarasuriya and Alton Wijasekera of Colombo—trustees of the Wijaya Samajaya—have applied for a lease of a piece of Crown land, about $\frac{1}{2}$ acre in extent, from lot 2 in P. P. A. 1,911, situated in Welikada, within the Urban Limits of Kotte, Colombo District, for the establishment of a place of Buddhist worship thereon

2. This piece of land, which now forms part of the premises of the C/Obeyasekera Town Sinhalese Mixed School and adjoins the land already leased to the Samajaya for the establishment of a place of Buddhist worship is required for the expansion of the latter. The land is available for the purpose It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others:

- (a) Rent : Rs. 8 75 per annum ;
- (b) The lessees shall, within two and a half years from the commencement of the lease, erect the necessary buildings on the land in accordance with plans previously approved by the Government Town Planner ;
- (c) The lessees shall use the land as a site for a place of Buddhist worship and for no other purpose ;
- (d) The lessees shall, within six months of the completion of the buildings referred to above, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, September 18, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner

LS 2853.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Ihala Puliyankulama Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of a piece of Crown land, about $\frac{1}{2}$ acre in extent, situated in Ihala Puliyankulama village in Rajawanni Pattu, Puttalam District, as a site for a store thereon

2. This land which is available is bounded on the north and west by Crown forest, east by allotments alienated under the Land Development Ordinance, and south by the road to Ihala Puliyankulama school. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years,
- (b) Rent Re 1 per annum ;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent store on the land to the satisfaction of the Assistant Government Agent, Puttalam.
- (d) The lessee shall use the land as a site for a store and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, September 18, 1953.

E K R ASERAPPA,
for Land Commissioner.

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ දන්වීමයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,914 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1053නේ සැප්තැම්බර් මස 18වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1053නේ අගෝස්තු මස 1 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලවේදිය.

බබ්ලිවි. ඒ. ඩී. ඒ. ඊ. ඇස්. වණිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වන මාසිම්වලට මැදිවු නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැරුච්චිලි හත්පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහොඩ කෝරළේ ගල් වෙහෙරගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවු පහත දක්වන සියලුම බිම්කවටි, එනම්:—

උතුරට. බටුවැවගමේ P. P. A 880වේ නො. 34, 32, 31 සහ 30 යන බිම්කවටි;

නැගෙනහිරට. බුටුවැවගමේ P. P. A 880වේ නො. 23 සහ 27 යන බිම්කවටි, P. P. 5,227නේ නො. 1, 5 සහ 2 යන බිම්කවටි, P. P. 6,081 කේ නො. 7නේ බිම්කවටිය;

දකුණට: P. P. 6,081කේ නො. 7නේ බිම්කවටිය, P. P. A 495කේ නො. 16යේ බිම්කවටිය;

බස්නාහිරට: වැවේකුඹුර සහ ඉකිරිකුඹුර, P.P. 6,745කේ නො. 2 සහ 1 යන බිම්කවටි, වෙල්ඇල, බෝගහමුලකුඹුර, වෙල්ඇල, වාගලේකුඹුර, P. P. A 495කේ නො. 2කේ බිම් කවටිය, වගලේකුඹුර, P. P. 6,803කේ නො. 8වේ බිම්කවටිය, බටුවැවගමේ P. P. A 880වේ නො. 36යේ බිම්කවටිය.

(ඉඩම මැදින් වැටී තිබෙන ගම්සභා පාර මීට ඇතුළත් නොවේ)

මුල් සිතියම නො. A 495

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
3	මදින්නාවැවේහේන	... 0 3 5
4	වාගලේකුඹුරේ පිල්ලාව	... 0 2 15
5	මදින්නාවැවේහේන්යය	... 29 3 8
8	මදින්නාවැවේ මිණිපිටිය (මිණිපිටි වෙණිය)	... 0 1 16

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
0	මදින්නාවැවේහේන (මිණිපිටිවෙණියට ඇතුල්වීමේ පාරක් සඳහා ඉතුරු කරනු බිම)	... 0 0 14
10	බෝගහමුල කුඹුරේහේන නොහොත් කහටගහමුලහේන	... 3 3 37
11	බෝගහමුල වැව (වැව සහ කණ්ඩිය)	... 1 1 22
12	වාගලේහේන නොහොත් කෝන්ගහ මුලහේන	... 1 0 15
13	වාගලේහේන්යය නොහොත් බෝගහමුල වෙල් පිල්ලාව	... 0 2 21
14	වාගලේහේන නොහොත් කෝන්ගහමුල හේන	... 0 1 12
15	වාගලේහේන නොහොත් ඉකිරි කුඹුරේ හේන	... 2 2 20
මුළු ගණන		... 50 2 25

කුරුණෑගල නි. නි. 30—1053

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,915 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1053නේ සැප්තැම්බර් මස 18වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1053නේ අගෝස්තු මස 1 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලවේදිය.

බබ්ලිවි. ඒ. ඩී. ඒ. ඊ. ඇස්. වණිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවටියක් පහත දක්වන මාසිම්වලට මැදිවු නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති හත්පත් තුවේ පහළ විසිදෙකේ කෝරළේ ගැටිලාව (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවු පහත දක්වන සියලුම බිම්කවටි, එනම්:—

උතුරට: අඹගහවත්ත;
නැගෙනහිරට: මොරගොල්ල ගමේ මාසිම;
දකුණට: මාහො ගමේ මාසිම F. V. P. 1851 සහ P. P. A 653නේ නො. 10 සහ 12 දරණ බිම්කවටි;
බස්නාහිරට: P. P. A 653නේ නො. 13නේ බිම්කවටිය සහ ඉහළ කුඹුර.

මුල් සිතියම නො A 653

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ රු ප.	බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප.
8	සේරුගහමුල්ගේන	0 2 22	4	දංගහමුල්ගේන	0 2 30
9	කෝන්ගහමුල්ගේන	3 1 25	5	දිවුල්ගහමුල්ගේන	0 1 16
11	එම (පාරට ඉතුරුකරපු බිම)	0 0 27	7	දිවුල්ගහමුල්වත්ත	1 2 10
			මුළුගණන		4 2 31
			මුළුගණන		4 0 34

කුරුණෑගල නි. නි. 31—1953

කුරුණෑගල නි. නි. 32—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,916 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වර්ෂ 1953නේ ජූනි 18 වන දින 18 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වර්ෂ 1953නේ අගෝස්තු මස 1 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බඹලිච්චි, ඒ. ඩී. ඒ. ජී. ඇස්. වණිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

* * “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යදොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත්පත් තුවේ පහළ විසිදෙකේ කෝරළේ මොරගොල්ල (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කවිටි, එනම්:—

උතුරට: හොරොච්චි ඇල;

නැගෙනහිරට අඹගහමුල්වත්ත, කෝන්ගහමුල්වත්ත, P P A 653නේ නො 5 හේ බිම්කවිටිය සහ දිවුල්ගහමුල් ගේන (T P. 3,98,463),

දකුණට මාහො ගමේ මායිම (F. V. P 1,851),

බස්නාහිරට: ගැටියාව ගමේ මායිම.

මුල් සිතියම නො. A 653

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ රු. ප.
1	කෝන්ගහමුල්ගේන	1 0 0
2	කෝන්ගහමුල්වත්ත	0 2 12
3	කෝන්ගහමුල්ගේන (පාරට ඉතුරු කරපු බිම)	0 2 3

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,917 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වර්ෂ 1953නේ ජූනි 18 වන දින 18 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වර්ෂ 1953නේ අගෝස්තු මස 1 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බඹලිච්චි ඒ. ඩී. ඒ. ජී. ඇස්. වණිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

“නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යදොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ පහළ විසිදෙකේ කෝරළේ මාකඩුවාව පළාතේ පහළ කෝන්වැව (a) (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කවිටි, එනම්:—

I වෙනි කොටස

උතුරට: වැබොඩකුඹුර, දඹගහහේන, කණ්ඩිය සහ නැබොඩගහ වැව (වැව);

නැගෙනහිරට: පහළ කෝන්වැවට යන ගමේ කායර් සහ පාර, P. P. A 790 වේ නො. 12 හේ බිම්කවිටිය;

දකුණට: කීරියගහහේන (නො A 279 යේ මුල් සිතියමේ නො 1 කේ බිම්කවිටිය);

බස්නාහිරට: වැබොඩකුඹුරද වේ.

මුල් සිතියම නො A 790

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
1	දඹගහහේන	0 1 28
2	එම (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 0
3	එම (එම)	0 0 23
4	කීරියගහහේන (ගම්කායර් සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 11

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
5	—ගම්කායඹි සභා පාර සහ ඉතුරු කරපු බිම	0 0 15
6	මයිලගහවත්ත	1 0 27
7	මයිලගහහේන (ගම්කායඹි සභා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7
මුළු ගණන ...		2 0 31

II වෙනි කොටස

උතුරට: කීරියගහහේන (P. P. A 270යේ නො 1 කේ බිම්කවරිය);
 නැගෙනහිරට: (P P. A 790 වේ නො 14 ඊර් බිම් කවරිය (යැම ඊර්මට නිබෙන මාගීයට ඉතුරු කරපු බිම);
 දකුණට: P. P. A 790 වේ නො 10 යේ සහ නො. 17 (යැම ඊර්මට නිබෙන මාගීයට වෙන් කරපු බිම) බිම්කවරි,
 බස්නාහිරට: වෙලගාවහේන (නො A 270 යේ මුල් සිතියමේ නො. 2 කේ බිම් කවරියද වේ).

මුල් සිතියමේ නො. A. 790

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
15	කීරියගහහේන (යැම ඊර්මට නිබෙන මාගී යට ඉතුරු කරපු බිම)	0 0 8

කුරුණෑගල නි. නි. 33—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යාව

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,918 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953 නේ සැප්තැම්බර් මස 18 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ * මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953 නේ අගෝස්තු මස 1 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

බබ්ලිව්. ඒ. ඩී. ඒ. ඩී. ඇස් වණිගසේකර,
 නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

11 “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැරියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවරියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යොමාත්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවරියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිහත් පත්තුවේ පහළ විසිදෙකේ කෝරළේ මාකඩුවාව පළාතේ මාකඩුවාව (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවරි, එනම් —

I වෙනි කොටස

උතුරට: පහළ කෝන්වැව ගමේ හිටිනවත්ත (T. P. 3,97,023),

නැගෙනහිරට: හිටිනවත්ත නොහොත් කෝන්ගහමුල හේන, P P A 790 වේ නො 9 යේ බිම්කවරිය,
 දකුණට P. P A 790 වේ නො 10 යේ බිම්කවරිය.
 බස්නාහිරට: පහළ කෝන්වැවට යන ගම් කායඹි සභා පාරද වේ

මුල් සිතියම නො A 790

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
8	කදුරුගහමුලවත්ත	0 1 10

II වෙනි කොටස

උතුරට. P P A 790 වේ නො. 6 යේ බිම්කවරිය,
 නැගෙනහිරට පහළ කෝන්වැවට යන ගම් කායඹි සභා පාර, P P A 790 වේ නො. 21 කේ සහ 20 කේ බිම්කවරි,
 දකුණට වෙලගාවහේන, වෙලගාවහේන, මාකඩුවාව සිට එන කරත්ත පාර, වැවගාවහේන (P P 6,327 නේ නො 4 ඊර් බිම්කවරිය);

බස්නාහිරට වෙලගාවහේන (T P 4,02,686), P P A 790 වේ නො 15 වේ බිම්කවරිය, කීරියගහහේන (P P A 270 යේ නො 1 කේ බිම්කවරිය) සහ P P. A 790 වේ නො 4 ඊර් සහ 5 හේ බිම්කවරිද වේ

මුල් සිතියම නො A790

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
12	තිස්බඹේ	0 3 34
13	කීරියගහහේන	0 2 28
14	එම (යැම ඊර්මට නිබෙන මාගීයට ඉතුරු කරපු බිම)	0 0 10
16	දියුල්ගහවත්ත	0 3 0
17	එම (යැම ඊර්මට නිබෙන මාගීයට ඉතුරු කරපු බිම)	0 0 7
18	වෙලගාවහේන (යැම ඊර්මට නිබෙන මාගී යට ඉතුරු කරපු බිම)	0 0 6
19	දියුල්ගහවත්ත	1 0 20
මුළු ගණන ...		3 2 34

III වෙනි කොටස

උතුරට: වැව්වැනේහේන;
 නැගෙනහිරට මාකඩුවම්ගවැව (වැව);
 දකුණට පහළ කෝන්වැවට යන ගම් කායඹි සභා පාර,
 හිටිනවත්ත නොහොත් කෝන්ගහවත්ත;
 බස්නාහිරට P P A 790 වේ නො 23 නේ බිම්කවරිය,
 හිටිනවත්ත නොහොත් කෝන්ගහ වත්තද වේ

මුල් සිතියම නො A790

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
24	සියඹලාගහමුලවත්ත	1 0 29

IV වෙනි කොටස

උතුරට: පහළ කෝන්වැවට යන ගම්කායඹිසභා පාර;
 නැගෙනහිරට: P P A 790 වේ නො 27 නේ බිම්කවරිය,
 මීගහමුලවත්ත;
 දකුණට. මීගහමුලවත්ත, P P A 790 වේ නො 30 කේ බිම්කවරිය;
 බස්නාහිරට: කදුරුගහමුල වත්තද වේ

මුල් සිතියම නො. A 790

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
28	දියුල්ගහවත්ත	0 0 36
29	සියඹලාගහවත්ත (ගම් කායඹි සභා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2
මුළු ගණන .		0 0 38

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි

කෑගල දිසාවේ පරණකුරු කෝරළේ කෑගල්ල නගර සභා සීමාව තුළ පිහිටි ඔක්කලම් 7, ටැකාර්ති පාරේ අංක 117 දරණ "සාංකාර්චි" හි නිවැසි සි බඩලුණු කන්තන්තර මැතිණිය අයිතිකම දක්වන ප්‍රමාණයක් අ 4, රු. 0, ප. 1 44ක් පමණ විශාල වූ, මෙහි පහත දැක්වෙන වාසිදායක පිහිටි රහස්‍යවත්ත නමැති ඉඩමට මායිම්

උතුරට : ආර්. ආර්. සලාමත්, බඩලුණු, ඇම්. ටක් මුද්දන්ගේ සහ ආර්. ඒ. අනුරාපනගර මහත්මරු අයිතිකම් දක්වන ඉඩම්, නැගෙනහිරට : ඇස්. ඒ. අනුරාපනගර මහත්මරු අයිති ඉඩම.

දකුණට : ඇල සහ කෑගල්ලේ නගර සභාව විසින් අත්පත් කරගන්නා ලද ඉඩම;

බටහිරට : ජී. චිරසුරිය මැතිණියට අයිති කුඹුර

පී. සී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අත්පරිදි, අත්සන්කළේ ඇස්. ඇර්ප්. අමරසිංහ, ස්වාමි රාජකම්කාරය.

අංකය : 03/ඇල් පී./2403/ඇල් ඇල./5471.

මේ 1953 වූ ජූලි මස 21 වැනි දින කොළඹදීය.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි.

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ ආක්කරපත්තුවේ කරුන්කොඹිනිවු ගමේ 6 වෙනි කොට්ඨාසයේ ආක්කර 12, රු. 3 සි, පර්චස් 39 5 ක් ඔක්කම්පුරි යන මැනවු ඉඩමට ප්ලාන් නො. P. P A 1,020 පලවූවෙහි ධාරිතාව.

පී. සී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

ඇමතිතුමාගේ අංකය : J/E/2741

මඩකලපුව කවුච්චේ අංකය L D 3130.

මේ 1953 වූ ජූලි මස 17 වැනි දින කොළඹදීය.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ සම්මන්තරේ ඩී. ආර්. ඩීගේ කොට්ඨාසයේ ආච්ඡාන්ඩලි ගම ගමේ ආක්කර 5, රු. 0, පර්චස් 0, හා ආක්කර 5, රු. 2, පර්චස් 0, මකසිආච්ඡාන්ඩලි ගම ඉඩම් දෙකකය. මීට මායිම් සෑම පැත්තෙන්ම ආණ්ඩුවේ ඉඩමයි.

තුරුසිනිලාමිනෙයි පදිංචියට සඳහන් අයවලුන් අයිතිවාසිම් හිසා සිටින්නෝය —

නාගප්පර පොත්නමපලම, පොත්නමපලම කන්තකි, කම්බර් කොනමුත්තු, වසිරමුත්තු සිත්තමුත්තු, පොත්නමපලම කාලිකුච්චි හා පිල්ලියන්තමිනි නම්බිඅප්පා.

පී. සී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

ඇමතිතුමාගේ අංකය : J/LLD/2869. මඩකලපුව කවුච්චේ අංකය. LD/3389.

මේ 1953 වූ අගෝස්තු මස 7 වෙනි දින කොළඹදීය.

නොමිමරය J/TW/280/53-LP. 6555.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි:

ගාලු දිස්ත්‍රික්කයේ මෙන්නොට මලුල්ලාමිනි කෝරළේ හඹක්කල ගමෙහි පිහිටි බිම් ප්‍රමාණය පර්චස් 16.5 පමණ ඇති ආච්ඡාන්ඩලි නමැති ඉඩමට මායිම්:

උතුරට : පුද්ගලික ඉඩම් සහ දුම්රිය දෙපාර්තමේන්තුවෙන් මෙත්තරන ලද ඉඩම්;

නැගෙනහිරට : දුම්රිය දෙපාර්තමේන්තුවෙන් මෙත්තරන ලද ඉඩම්;

දකුණට : පාර;

බටහිරට : පුද්ගලික ඉඩම්.

පී. සී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 වූ අගෝස්තු මස 5 වැනි දින කොළඹදීය.

අංකය : L 3439.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලන්කුලමේ නමැති මම මෙහි ප්‍රකාශ කරමි:

මාතලේ දිස්ත්‍රික්කයේ, දකුණු මාතලේ, මඩමෙල සහ කල්ගස් රූප නැමති ගම්මල පිහිටි මෙහි පහත සඳහන් මායිම්කරු තිබෙන බිම්කැබලි දෙක, (1) පත්සලේවත්ත නමැති මත්තෙන් අඹි 10 ක් පලල සහ අඹි 70 ක් දිගද, (2) කල්ගසගොඩ පත්සලේ කුඹුර හමු වන්නෙන් අඹි 40 ක් පලල සහ අඹි 50 ක් දිග ඇති බිම්කැබලි දෙකක් වපසරය.

- (1) උතුරට : වාර්මාච්ඡි ඇල; නැගෙනහිරට : ගම්සභා පාර; දකුණට : ප්‍රසිඬ පාර; බිත්තාහිරට : ගන්ගලියේ වත්ත.

- (2) උතුරට : මඩමෙල ඇල; නැගෙනහිරට : ජී. කවුච්චල කෝරලයේ කුඹුරු; දකුණට : වාර්මාච්ඡි ඇල; බිත්තාහිරට : ගොනගලේ පත්සලේ කුඹුර.

පී. සී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 වූ අගෝස්තු මස 3 වෙනි දින කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
ලැබෙනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ මිනිම්බාණ යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ප්‍රච්ච ඩයො බුලත්කුලමේ නමැති මම මෙහිත්
ප්‍රකාශ කරමි:

මුත්ති මිලයෙන් විස්තර:—මඩවල ජලනිෂ්පාදන ක්‍රමය සඳහා
පයිප්ප බව සම්බන්ධව.

ඉඩම්වල විස්තර. මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ
මඩවල උල්පත සහ කලුගස්ගාස් නමැති ගම්වල පිහිටි පහත
සඳහන් මායිම්වල තිබෙන බිම් කැබලි 7 ක්:—

- (1) කල්ගස්ගාස් ගෙදරගාමා මෙල්ලායාගේ 6'x500'ද, (2) කල්
ගස්ගාස් ගෙදරගාමා මෙල්ලායාගේ 6'x600'ද, (3) මෙල්ලායාගේ
මන්කන් 6'x100'ද, (4) ගහගස්ගාස් මෙල්ලායාගේ 6'x500'ද,
(5) ගහගස්ගාස් මෙල්ලායාගේ 6'x900'ද, (6) අස්මැද්දුමේ
මෙල්ලායාගේ 6'x500'ද, (7) වටමාමන්වත්තන් 6'x100'ද
ඇති බිම් කැබලි.

- (1) උතුර: මඩවල ඇල;
නැගෙනහිර: එම ඉඩමේ ඉතිරි කොටස,
දකුණ: මාර්මානි ඇල;
බස්නාහිර: එම ඉඩමේ ඉතිරි කොටස.
- (2) උතුර: මඩවල ඇල;
නැගෙනහිර: මෙල්ලායාගේ මන්කන්,
දකුණ: මාර්මානි ඇල,
බස්නාහිර: කල්ගස්ගාස් ගෙදරගාමා මෙල්ලායාගේ.

- (3) උතුර: මැදිරිකුඹුර,
නැගෙනහිර: හහගස්ගාස් මෙල්ලායා;
දකුණ: මාර්මානි ඇල,
බස්නාහිර: රත්නාසකගේ කුඹුරේ මැටි.
- (4) උතුර: මඩවල ඇල
නැගෙනහිර: හේන්කුඹුර මෙල්ලායා සහ රජගේ ඉඩම;
දකුණ: ප්‍රසිඩ් පාර, මෙල්ලායාගේ මන්කන් සහ හේන්කුඹුර,
බස්නාහිර: මෙල්ලායාගේ මන්කන්.
- (5) උතුර: මඩවල ඇල;
නැගෙනහිර: අස්මැද්දුමේ මෙල්ලායා,
දකුණ: අස්මැද්දුමේ පිල්ලාව,
බස්නාහිර: රජගේ ඉඩම සහ ගහගස්ගාස් මෙල්ලායා.
- (6) උතුර: මඩවල ඇල,
නැගෙනහිර: ගම්සකා පාර,
දකුණ: ප්‍රසිඩ් පාර,
බස්නාහිර: හේන්කුඹුර මෙල්ලායා.
- (7) උතුර: වටමාමන්වත්තන් කොටසක්,
නැගෙනහිර: ප්‍රසිඩ් පාර;
දකුණ: එම ඉඩමේ ඉතිරි කොටස;
බස්නාහිර: ගම්සකා පාර.

පී. බී. බුලත්කුලම,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953 ක්‍රම අංශයේ සෑම මස 3 වෙනි දින
කොළඹ දින.

LH. 722.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—නාගොඩ-කරවැල්ලාම-බැල්ලපිටිය පාරේ 8 වේ කැනුම් අසල ප්‍රසිඩ් මැඩ දෙපාර්ට්මන්තුවේ
ගල්වලක් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ" පස්වෙනි කොටසේ කර තිබෙන පංතාර්තුචල ප්‍රකාරයට පළාත් පාලන ආයතන සභාවේ නියෝගය පරිදි උකුටාණන්
මහත්මගේගෙන් නිසි ආකාර මට අණලැබී තිබේ. ඒ ඉඩම නම්:—

මුල් සිතියමේ නො. A 2,854. ගම්—කරවැල්ලාම

නො. ඉඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කහමුල්ලේවත්ත	මතුගම, යටදෙලවත්තේ පදිංචි පී. ඩී. ලුබ් සිංහලා මිසිත් අයිතිකම් කියන අවුරුදු 35ක් වයසැති පොල්ගස් 8 ක්ද, අවුරුදු 1-8 වයසැති දෙල්ගස් 3 ක්ද, අවුරුදු 1-2 වයසැති දෙඩම් ගස් 11 ක්ද, අවුරුදු 15 වයසැති පුවක්ගස් 6 ක්ද, කොට්ට ගස් 1 ක්ද, අවුරුදු 1 ක්ද වයසැති කොහපල් පඳුරු, 4 ක්ද, පොල් අතු සෙවිලි මැටි බිත්ති ඇති නාවකාලීන ගෙයක්ද, ගෙයක අත්තිමාර්ටක්ද ඇති ඉඩම	0 0 9 9

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ
මිනැකර තිබෙන හැටිට මෙහිත් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953 අංක
බස්නාහිර මස 10 වෙනි දින උදේ 10 ට මතුගම නානායම්පොල්දොමා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අස්මේ අයිතිවාසිකම් කියා
කියා සිටින්නට මිනැමා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකම් භාරගැනීමට
කියා සිටින්නට මිනැ බව මෙහිත් දැනගත යුතුයි.

මේ 1953 ක්‍රම අංශයේ සෑම මස 8 වෙනි දින
කරවැල්ලාම කමිස්මේ දින.
ඒ. ඊ. ගොගර්ලි මොරගොඩ,
කරවැල්ලාම ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ තුමා.

LH. 435/57.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කරවැල්ලාම දිස්ත්‍රික්කයේ බොල්ලොඩ් ජලගැල්ලමත් මහ අනතුරු මැදිහත්වීමේ ව්‍යවහාරය
මගින් තනවා තිබෙන බැවින් ආරක්‍ෂාව පිණිස සහ එහි බැවින් ගස්කඩක්කිරීමට පස් ගැනීමට බිම් තීරයක් ගැනීම පිණිස මෙහි පහත
සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ" පස්වෙනි කොටසේ
කර තිබෙන පංතාර්තුචල ප්‍රකාරයට කොටසක් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණලැබී තිබේ. ඒ ඉඩම නම්:—

මුල් සිතියමේ නො. A 2,033. ගම්—පනාපිටිය සහ පරදුව

නො. ඉඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
57 මිම්මට	පරදුවේ පදිංචි කොන්ගම කන්කානන්ගේ අලුත්ගොන්නා, ඇම්. ඩී. ජේම්ස් සිංහලා, ඇම්. ඩී. සිම්ප් සිම්ප් සිංහලා, ඇම්. ඩී. වැසුසා, ඇම්. ඩී. සිම්ප් සිංහලා, ඇම්. ඩී. ජේම්ස් සිංහලා, ඇම්. ඩී. ජේම්ස් සිංහලා, පොම්පොන්නා, දෙගන් මාර්ලිස් අප්පු, දියගම පදිංචි ඇම්. මාර්ලිස් ජේම්ස්, බොල්ලොඩ්ගම පදිංචි ඒ. ජුලිස් ජේම්ස්, පලාකොට පදිංචි බිහුරුපොලගේ පොම්පොන්නා, කරවැල්ලාම දුටුවගම පදිංචි බිහුරුපොලගේ සිල්මත් ජේම්ස් සහ අමරසිංහලාගේ දෙගන් ජේම්ස් සිංහලා, පරදුවේ පදිංචි අමරසිංහලාගේ ආරගන් සිංහලා, දියගම පරදුවේ පදිංචි කලුපුගේ දෙගන් බිම්සිරි ගුණවර්ධන, පානදුර නො. 94, පල්ලිමුල්ල පදිංචි දෙගන් ජේම්ස් ජේම්ස්, පරදුවේ පදිංචි මද්දගේ ඒ. මේරිස් මද්දගේ අප්පු, කලුපුගම පදිංචි ඇම්. ඩී. මිලිම් සිංහලා, දියගම පදිංචි මද්දගේ ඒ. මේරිස් අප්පුගම සහ පල්ලිපොල පදිංචි මද්දගේ බිම්සිරි සිංහලා ගත අය මිසිත් අයිතිකම් කියන, අවුරුදු 30 ක් වයසැති රබර්ගස් 7 ක්ද, අවුරුදු 20 ක් වයසැති රබර්ගස් 101 ක්ද, කජුගස් 1 ක්ද, ගල්ගස් 5 ක්ද, කරවැල්ලාම 10 ක් වයස ඇති පුවක්ගස් 1 ක් සහ පුවක්ගස් 1 ක්ද තිබෙන රබර්ගස්	0 1 22.7

එබැවින් ඉඩම් අයිතිකර ඇතිවම අණුබේ කලාපාචාරි නිලධාරීන් විසින් පොදු ජනතාව දැනගැනීම සඳහා සඳහා වන වගකීමක් ඒකාකාර නිලධාරීන්ට මෙහි දැනුම්දීම.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953ක් වූ ඔක්තෝබර් මස 14වැනි දින පෙරවරු 11ට කට්තර කවිවේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ රකාසි අයුරේ අයිතිවාසිකම් දී නියා නියාසිටින්නට ඕනෑවා සහ රාමම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් නොරැහැන් නියා සිටින්නට ඕනෑ බව මෙහි දැනගත යුතුයි.

වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 8වැනි දින කට්තර කවිවේරියේදී

ඒ ඊ ගොගර් ලී මොරගොඩ, කට්තර දිසායනගේ අණුබේ උප ඒජන්තතුමා.

සම්බන්ධ අංකය. LP. A/4.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඟුපනන 7 වැනි විගන්තිය යටතේ වූ දැන්වීමක්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහසු දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුබේ අදහස් කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඟුපනන 7 වැනි විගන්තියේ (1) වැනි උප විගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි. මෙහි පෙර මා මාම මහින් ගෙවල් කැනවීම සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :-

අ.නං.	ඉඩමේ නම	විස්තර	මුලික සිතියමේ නම්වරය A 1,490.	ගම-මාලුවේ	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	පොල්කොටු මහල	අවුරුදු 60ක් වූ පොල් ඉඩමෙහි අවුරුදු 12 පොල්පැල 35ක් නිලයි	පොල්, මාමපිටියේ, ඊ. ඇම්. සෙනෙවිරත්න මහත්මයා ඊ. ඇම්. අබේරත්න, මහත්මිය, හිසසිත් අබේරත්න කුමාරිය, පල්ලි කල්පයේ මහත්මිය, සී. නිසේන මහත්මිය, ඒ. ඇල්. ඩී. ඇල්. අබේරත්න මුදලිතුමා, ඩී. ඇල්. ඩී. අබේගුණවර්ධන මහතා, ඇල්. ඩී. අබේගුණවර්ධන මහතා, ඊ. අබේගුණවර්ධන මහතා, ඩී. ඒ. ඩී. වික්‍රමසුන්දර මහතා, පොල්කොටු කලාපයෙන්, ඒ. ඩී. ඒ ද සිල්වා මහතා, අර්. කරුණරත්න මහත්මිය, පොල්, කොටුවේ, ඇල් ඒ අබේවර්ධන මහතා, නීඩ් ඒ. අබේවර්ධන මහතා, පොල්කොටුවේ මැද පිදියේ, නීඩ් ඒ. අබේවර්ධන මහතා, පොල් - ඩී ඇල්. ඇත්, අබේවර්ධන මහතා, අයි. ඊ. අබේවර්ධන මහතා, ඇල් ඊ. සතරසිංහ මහත්මිය, ඇල්. පී සත්කුමාරි මහත්මිය, සී. සෙනෙවිරත්න මහත්මිය සහ ඊට්ටි අබේවර්ධන මහත්මිය, රකාසුම්, මැඩබලන අතිරේක පොලිස් නායක සී. සී. දිසානායක මහතා සහ පොල්කොටු මහත්මිය	මාලුවේ	ඉඩම්කරුන්ගේ නාම	1 2 1.5
එකතුව ..						1 2 1.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකරු, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මිසි 1953ක් වූ ඔක්තෝබර් මස 26වැනි දින පෙරවරු 10ට පොල්කොටු කවිවේරියේදී මා සම්බන්ධීය යුතුයි.

නමුදු මිසි 1953ක් වූ ඔක්තෝබර් මස 19වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වන්නට ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් මත්තේ මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම් දීම යුතුයි.

වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 15වැනි දින පොල්කොටු කවිවේරියේදී

සී. වික්‍රමසුන්, පොදු දිසායනගේ අණුබේ උප ඒජන්තතුමා.

සම්බන්ධ අංකය. L P. 6199.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඟුපනන 7 වැනි විගන්තිය යටතේ වූ දැන්වීමක්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහසු දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුබේ අදහස් කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඟුපනන 7 වැනි විගන්තියේ (1) වැනි උප විගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි. ඒ/පොල්කොටු රජයේ කැණීම් පාසැල සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :-

අ.නං.	ඉඩමේ නම	විස්තර	මුලික සිතියමේ නම්වරය A 1,265	ගම-පොල්කොටු	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කලුගුරු බලය පරි-විවිධතා	ඉඩමෙහි අවුරුදු 10-35 දක්වා වයස ඇති පොල් ගස් 8ක්ද, අවුරුදු 5-30 දක්වා වයස ඇති දෙල් ගස් 4ක්ද, අවුරුදු 50 වයස ඇති අම්බස 2ක්ද, අවුරුදු 5 වයස ඇති පුළුන්ගසක්ද, අවුරුදු 3 වයස ඇති දෙබරු 4ක්ද, අවුරුදු 5 වයස ඇති කොහොඹගසක්ද නිලයි	පොල්කොටු	පොල්කොටු	කොස්ගොඩ, පොල්කොටු අර්. පී. රජකරුණ, බබ්ලි. ඇම්. මරණේලිස් ද සිල්වා, හේ. ඩී අප්පුසිංහයා, සිල්වා සහ ඇත්. ඩී. ඇල් මිලේරත්න	0 0 9.2
එකතුව ..						0 0 9.2

ඉහත සඳහන් ඉඩමට හිමිකරු, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ මිසි 1953ක් වූ ඔක්තෝබර් මස 27 වැනි දින පෙරවරු 10ට මත්තෙන් මා නානායක මිසි දී මා සම්බන්ධීය යුතුයි.

නමුදු මිසි 1953ක් වූ ඔක්තෝබර් මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වන්නට ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් මත්තේ මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම් දීම යුතුයි.

වම් 1953ක් වූ සැප්තැම්බර් මස 15වැනි දින පොල්කොටු කවිවේරියේදී

සී. වික්‍රමසුන්, පොදු දිසායනගේ අණුබේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහසු දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු විද්‍යාත්මක අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :-

නො.	ඉඩමේ නම	අවසාන ප්‍රාමිත සීමිතයේ විස්තර	නම්වර 228, අතිරේක නම්වර 8. ගම-උඩුගම	අයිතිකම්කීන්ගේ නාමය	ප්‍රමාණය, අ.ර.ප.
365	නායකදෙනියවතු යාය නොහොත් ඉලානකන්ද	ගේන, වත්ත සහ කුඹුර, අවුරුදු 5-28 දක්වා වශයෙන් ඇති කොස් සහ පලතුරුගස්ද, කාවකාලික ගොඩනැගිල්ලක් සහ ස්ථිර ගොඩනැගිල්ලක්ද තිබේ	(නම්වර 43,384 ටයිටල් සිතියමේ කැබලි නො 13 යනු වෙන් දැක්වෙන කොටසකි) සීමාසහිත ප්‍රාන්ති සෙන්ට්‍රල් (සිලෝන්) රබර් එස්ටේට්ස්, 4, ලන්ඩන් වෝල් ගොඩනැගිල්ල, ලන්ඩනය, E. C 2, ඒජන්තවරු සීමාසහිත කාසන් කම්බිබැඳීම සහ සමාගම, නැ. පෙ නො. 24, කොළඹ, වැවිලි සහ ගොඩනැගිලි අප්‍රකාශයේ වූ ක්ෂේත්‍රයේ අය වීසින් ඉල්වා සිටී	2 3 10	
356	එම	ගේන, වත්ත සහ කුඹුර, අවුරුදු 1-15 දක්වා වශයෙන් ඇති කොස් සහ පලතුරුගස්ද, ස්ථිර ගොඩනැගිලි 5ක්ද, කාවකාලික ගොඩනැගිලි 21ක් සහ ඇලකින් කොටසක්ද තිබේ	(නො. 43,384 සහ 47,371, ටයිටල් සිතියමේ කැබලි 25 නො 13 සහ 328 යනුවෙන් දැක්වෙන කොටසකි) සීමාසහිත ප්‍රාන්ති සෙන්ට්‍රල් (සිලෝන්) රබර් එස්ටේට්ස්, 4, ලන්ඩන් වෝල් ගොඩනැගිල්ල, ලන්ඩනය E. C. 2, ඒජන්තවරු: සීමාසහිත කාසන් කම්බිබැඳීම සහ සමාගම, නැ. පෙ නො 24, කොළඹ, ගොඩනැගිලි අප්‍රකාශයේ දැක්වී පිළිගත අය වීසින් ඉල්වා සිටී	2 6	

එකතුව .. 28 1 16

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදු ලදනම් කට නමත් වෙන් බවට ගෙන් ලියවිලිවලින් බලාපොරොත්තුවන අය වීසින් 1953 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

නව දි. 1953 අංක 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වලට හානියක් එක් කිරීමට බලාපොරොත්තුවන අය වීසින් 1953 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

මේ 1953 අංක 25 වැනි දින ගාල්ලේ කම්බිබැඳීමේ දින. සී. විජේසිංහ, ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු විද්‍යාත්මක උප ඒජන්තවරයා.

කලාපයේ කැණීම් පාඩමලාවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධයි

1952 අංක 26 වැනි දින නො. 10,454 දරණ ලංකා ආණ්ඩු විද්‍යාත්මක පනතේ පළමු 1950 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

නො L. R. 4298
මේ 1953 අංක 14 වැනි දින රත්නපුර කම්බිබැඳීමේ දින. ඇම්. ජේ. ජයවර්ධන, රත්නපුර දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිවරයා.

ඉඩම් සලකුණකිරීම පිළිබඳ දැන්වීමයි
No LRO/APL 4877.

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බිබැඳීමේ දැන්වීමයි
මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩු විද්‍යාත්මක දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීමේ මාර්ගය මාරු කම්බිබැඳීමේ දි. 1953 අංක 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වලට හානියක් එක් කිරීමට බලාපොරොත්තුවන අය වීසින් 1953 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ඉහත සඳහන් ඉඩමේ විස්තර
අම්බාන ගම් පලාතේ නො 498, අංක 2 දරණ අතිරේකය. ගම-මාතර දිස්ත්‍රික්කයේ කදම්බාඩි පත්තුවේ ලාල්පේ කැබලි ලේ ඉල්ලුම්කරුගේ ගෝ අම්බරපත්‍ර ප්‍රමාණය, අ.ර.ප. 54 සහ 55 .. ලාල්පේ පදිංචි වී. පී. ජිම් ගුණවර්ධන .. 3 3 23

No LRO/APL 4662A.

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බිබැඳීමේ දැන්වීමයි
මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩු විද්‍යාත්මක දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීමේ මාර්ගය මාරු කම්බිබැඳීමේ දි. 1953 අංක 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වලට හානියක් එක් කිරීමට බලාපොරොත්තුවන අය වීසින් 1953 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

- දිමනා පත්‍රය දෙන ලද්දේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද, 1943 වැනි දිනට නිදහස් කිරීමේ නීති රීතිවල 3 වැනි නීතියෙන්ද සංඝෝධනවූ ඉඩම සඳහන් ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපනතේ පළමුවැනි උප වගන්තිය යටතේ සියලුම කොන්දේසිවලට යටත්විය.
- ඉඩම් ඉල්ලුම්කරුට සුදුස්සන් තෝරීම කම්බිබැඳීමට පැමිණිය යුතුයි. නැතහොත් නමා වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුය.
- මේ ඉඩම් කම්බිබැඳීම පිළිබඳ දැනගත යුතු සම්භන්ධයන් ඇතහොත් එය මාරු ආණ්ඩු විද්‍යාත්මක උප ඒජන්තවරයාගෙන් විභාග කළ යුතුය.

ඒ. සී. ඇල්. අභයසූරිය, උප ඉඩම් කොමසාරිස්වරයා.

මේ 1953 අංක 14 වැනි දින කොළඹ දින.

- 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වැනි වගන්තියෙන් හා 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවල 3 වැනි නීතියෙන්ද සංඝෝධනය කරන ලද පරිදි, මෙම දිමනාපත්‍රය ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපනතේ පළමුවැනි උප වගන්තිය යටතේ සියලුම කොන්දේසිවලට යටත්වෙනවා ඇත.
- ඉඩම් කම්බිබැඳීමට සුදුස්සන් තෝරීම කම්බිබැඳීමේ දි. 1953 අංක 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වලට හානියක් එක් කිරීමට බලාපොරොත්තුවන අය වීසින් 1953 අංක 9 දරණ ද්‍රව්‍ය ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

4. මේ ඉඩම් කම්මවීර්ෂ පිළිබඳව දුනගනසුභු යමක් ආනුභවයන් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

ඒ. සී. ආල්. ආභයසුඤ්ජර, උප ඉඩම් කොමසාරිස්තුමා.

වසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 14 වැනි දින කොළඹදීය.

දිවයින ඉඩමේ විස්තර

අංක 297 දරන අවසාන ගම් සිතියමට අංක 2 දරන ආචාර්ය කොමසාරිස් සඳහන් කැමැල්ල ගම්—විකිලිල (බටහිර කිරුමාපත්තුව)

කැමැල්ලේ අංකය අදාළ පත්තුවේ දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ප්‍රමාණය, අ. රු. ප. 355 . කුඩාකිල්ලේ පදිංචි ආදිය ඇස්. සිංගප්පූලි 1 3 6

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් රෝගීම් පිළිබඳ ඉඩම් කම්මවීර්ෂයේ දැන්වීමයි

මෙහි පහත දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍රය ලැබීමට සුදුස්සකු කෝරළය පිණිස මාතර කම්මවීර්ෂයේ දී වසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 26 වැනි දිනට අදාළ වූ හා, 9.30ට ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කම්මවීර්ෂයේ මාතර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් ලැබේ.

2 දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අඩක 61 දරණ නිදහස්කිරීමේ ආඥාපනතේ 5 (1) ආකාරයට වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස්කිරීමේ නීතිරීතිවල 3 වැනි නීතියෙන්ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපනතේ පළමුවැනි උප ලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්විය

3 ඉඩම් ඉල්ලුම්කරන සෑම අයෙක්ම ඉඩම කම්මවීර්ෂයට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුය

4 මේ ඉඩම් කම්මවීර්ෂ පිළිබඳ දුනගනසුභු යමක් ආනුභවයන් එය මාතර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුය.

ඒ. සී. ආල්. ආභයසුඤ්ජර, උප ඉඩම් කොමසාරිස්තුමා.

වසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 11 වැනි දින කොළඹදීය.

ඉහත සඳහන් ඉඩමේ විස්තර

මුල් සිතියමට නො P. P. A 1,079. ගම—මාතර දිඤ්ඤිකයේ වැලිගම කොරළේ නල්ආරඹ

කැමැල්ලේ අංකය ඉල්ලුම්කරුගේ හෝ ඉවසර පත්‍ර දරන්නාගේ නම ප්‍රමාණය, අ. රු. ප. 1 සහ 2 .. ආබේසිරිමුනසිස්ගේ ප්‍රේමජීව, මල්ගම, 1 3 25.5 මාතර

LRO/APL 5402.

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් රෝගීම් පිළිබඳ ඉඩම් කම්මවීර්ෂයේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සකු කෝරළය පිණිස මාතර කම්මවීර්ෂයේ දී වසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 26 වැනි දිනට අදාළ වූ හා, 9.30ට ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කම්මවීර්ෂයේ මාතර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2 දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අඩක 61 දරණ නිදහස්කිරීමේ ආඥාපනතේ 5 (1) ආකාරයට වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස්කිරීමේ නීතිරීතිවල 3 වැනි නීතියෙන්ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සලකුණු කිරීමේ ආඥාපනතේ පළමුවැනි උප ලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්විය

3 ඉඩම් ඉල්ලුම්කරන සෑම අයෙක්ම ඉඩම් කම්මවීර්ෂයට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුය

4 මේ ඉඩම් කම්මවීර්ෂ පිළිබඳ දුනගන සුභු යමක් ආනුභවයන් එය මාතර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුය.

ඒ. සී. ආල්. ආභයසුඤ්ජර, උප ඉඩම් කොමසාරිස්තුමා

වසි 1953ක්වූ සැප්තැම්බර් මස 14 වැනි දින කොළඹදීය.

ඉහත සඳහන් ඉඩමේ විස්තර

නො 44 දරන අවසාන ගම් ප්ලාන්ගේ නො. 1 අචාර්ය ගම—මාතර දිඤ්ඤිකයේ මොරවක් කොරළේ රෙටුඹ

කැමැල්ලේ අංකය ඉල්ලුම්කරුගේ හෝ ඉවසර පත්‍ර දරන්නාගේ නම ප්‍රමාණය, අ. රු. ප. 408 . මොරවල රෙටුඹේ පදිංචි මද්දුමගේ දෙන්න 2 0 1 නිකුලස් අබයගුණවර්ධන

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය LRO/APL/4395/J/LLD/259/53/LP 6375

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා කෙරුම් ගතයුතු වූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්කුලයේ නමැති මීට රෙගුලාසි ප්‍රකාශ කරමි

මිසි 1953ක්වූ අප්‍රේල් මස 29 වැනි දින කොළඹදීය.

පී. බී. මුල්කුලයේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රු. ප.
302	එකැත්තොඩොදෙකිය	අවුරුදු 30 වයස ඇති රබර් .. පිටියල එල්ලපාන කේ බිලිලි වාල්ස් ද සිල්වා		0 3 24
			එකතුව	0 3 24

L.D.—B 49/50.

අංකය : LRO/APL/3236/J/LLD/390/53/L/P 6279.

1950 වෛ අග්‍රහ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දුන් ප්‍රකාශයයි

මීට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි යුධම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම්ගත යුතු වූ) 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් ඇලුණකා කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවින් ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ජාති බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1953 ක්‍රි.පූ. 10 වැනි දින කොළඹ දිස.

පී. ඩී. මුල්කුලම, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා

උප ලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 1,473. ගම—නිගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප
1	රත්මාගර පන්විලියොඩවත්ත නොහොත් දෙල්ගහවත්ත	පොල් ඉඩමෙහි තාවකාලික ගෙන කොටසක් තිබේ	නික්කඩුවේ පන්විලි වි. ඒ වාල්ස් ද ෆිල්ඩ්	1 1 17
2	එම	පොල් ඉඩම	එම	0 0 11
3	එම	එම	එම	0 0 4
				එකතුව 1 1 32

L. D.—B 49/50.

No. LH. 1044

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දුන් විමසි

කර්තෘ දිනෙකට අණුමේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් දෙදෙනා රෙජිනෝල්ඩ් ලයනල් බාලසූරිය වන මම, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) මි 1953 ක්‍රි.පූ. 16 වැනි දින ප්‍රවිෂ්ටය 9.30 ව කාර්තෘ කවිච්චන්ද්‍ර පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපත් වීමට යුතුය;
- (ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා මින්දි මි 1953 ක්‍රි.පූ. 16 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමිසන් අයිතිවාසිකම්වල සහාය, මින්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන මින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1953 ක්‍රි.පූ. 8 වැනි දින කර්තෘ කවිච්චන්ද්‍ර.

දෙවන රෙජිනෝල්ඩ් ලයනල් බාලසූරිය, කර්තෘ දිනෙකට අණුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුලික පලයෙන් නො. A 3,378. ගම—කගවට්ටිය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප
1	අඟුකොට්ටියලැන්ද, ලාඋච්චන ලැන්ද නොහොත් අර්තර් ලැන්ඩ් එස්ලේට්	බදුමෙන් නතාපු ශ්‍රීදන්ද, වැන්කිසන්ද අවුරුදු 25 වත්—30 වත් අතර වසය ඇති රබර් තිබෙන ඉඩම්	කර්තෘ කෙලින් විදිගේ පදිංචි ඩී. පරණගම මහතා සහ කොළඹ කැලෑ අදපාතීම්කීයත්තුවේ එම් ජයවර්ධන මහතා	7 3 37
				එකතුව .. 7 3 37

L. D.—B 49/50.

No L B. 2198—LRO/APL/4416/J/LLD/402/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දුන් විමසි

මා කර්තෘ දිනෙකට අණුමේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් එඩ්මන්ඩ් මයින්ද් විජේනායක මන මම, 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) මි 1953 ක්‍රි.පූ. 18 වැනි දින ප්‍රවිෂ්ටය 10 ව මා කර්තෘ කවිච්චන්ද්‍ර පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපත් වීමට යුතුය;
- (ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා මින්දි මි 1953 ක්‍රි.පූ. 18 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමිසන් අයිතිවාසිකම්වල සහාය, මින්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මින්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1953 ක්‍රි.පූ. 8 වැනි දින මා කර්තෘ කවිච්චන්ද්‍ර.

ජී. ඇම්. විජේනායක, මා කර්තෘ දිනෙකට අණුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුලික පලයෙන් නො. A 1,474. ගම—පොල්වත්ත

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප
1	පලුකොට්ටිය	අවුරුදු 30 කට වැඩි කාලයක් පොල්වත්තක්	පී. ඒ. එඩ්මන්, පොල්වත්ත, වැලිගම	0 1 0
				එකතුව .. 0 1 0

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,914 (குருநாகல்)

இதேபோல திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித துண்டென்று 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித் து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 1 ந் தேதியிலன்று கொழும்பி யுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ. ஏ. டி. ஏ. இ. எஸ். வனிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகபூர்வர

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெயிசி) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியறித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வேடவிலி ஹதப்பத்துவ, வடக்கு மஹாகல்பொட மெகொட கோற்றணியைச் சேர்ந்த கல்வெஹரகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டு களெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு படடுவெவ கிராமத்திலுள்ள பிரதமப்படம் இல A 880 ல் உள்ள காணித்துண்டுகள் இல 34, 32, 31, 30,

கீழ்க்கு படடுவெவ கிராமத்திலுள்ள பிரதமப்படம் இல 880 ல் உள்ள காணித்துண்டு இல 28 ம், 27 ம், பிரதமப்படம் இல 5,227 ல் உள்ள காணித்துண்டு இல 1, 5 ம், 2 ம், பிரதமப்படம் இல 6,681 ல் உள்ள காணித்துண்டு இல 7,

தெற்கு பிரதமப்படம் இல 6,681 ல் உள்ள காணித்துண்டு இல 7, பிரதமப்படம் இல A 495 ல் உள்ள காணித்துண்டு இல 16,

மேற்கு வெவேருமபுரயும் இகிரிசும்புரயும், பிரதமப்படம் இல 6,745 ல் உள்ள காணித்துண்டு இல 2 ம், 1 ம், வெல எல், போகஹமுல்குமபுர, வெல எல், வகெலேருமபுர, பிரதமப்படம் இல A 495 ல் உள்ள காணித் துண்டு இல 2, வகெலேருமபுர, பிரதமப்படம் இல 6,803 ல் உள்ள காணித் துண்டு இல 8 ம் பிரதமப்படம் இல A 880 ல் உள்ள காணித்துண்டு இல 36 ம் (படடுவெவ கிராமத்திலுள்ள)

குறிப்பு—காணியினூடாகச் செல்லும் கிராமச்சங்கப் பாதை நீங்கலாக

பிரதமப்படம் இல A 495		சொல்லம்
காணித் துண்டு	காணியின் பெயர்	ஏ. ஏ. ப.
3	மாதினனுவெவேடுறை	0 3 5
4	வகலேருமபுரேபிலலெவ	0 2 15
5	மாதினனுவெவேடுறையாய	29 3 8
8	மாதினனுவெவேடுறையினிப்பிடடிய (சுடுகாடு)	0 1 16
9	மாதினனுவெவேடுறை (சுடுகாட்டிற்குச் செல்லும் பாதைக்காக சேமிப்பு)	0 0 14
10	போகஹமுல்குமபுரேடுறை அல்லது கஹட்டகஹமுல ஹேன்	3 3 37
11	போகஹமுலவெவ (குளமும் அணைக்கட்டும்)	1 1 22
12	வகலேடுறை அல்லது கொங்கஹமுலேடுறை	1 0 15
13	வகலேடுறையாயயும் போகஹமுலவெலபிலலெவ	9 2 21
14	வகலேடுறை அல்லது கொங்கஹமுலேடுறை	0 1 12
15	வகலேடுறை அல்லது இகிரிசும்புரேடுறை	2 2 20
மொத்தம்		50 2 25

குருநாகல் நி 2. 30—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,915 (குருநாகல்)

இதேபோல திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித் துண்டென்று 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித் து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 1 ந் தேதியிலன்று கொழும்பி யுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ. ஏ. டி. ஏ. இ. எஸ். வனிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகபூர்வர

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெயிசி) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியறித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வனனி ஹதப்பத்துவ பஹலிவிடெக்கே கோற்றணியைச் சேர்ந்த கெற்றிலாவ (ஓர் பாகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டு களெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு அம்பகஹாவத்த, கீழ்க்கு மொறகொள்ள கிராமத்தின் எல்லை, தெற்கு மாறோ கிராமத்தின் எல்லை (இறுதி கிராமப்படம் 1851), பிரதமப்படம் A 653 ல் உள்ள காணித்துண்டுகள் இல 10, 12, மேற்கு பிரதமப்படம் A 653 ல் உள்ள காணித்துண்டு இல 1,1, இஹல்குமபுர

பிரதமப்படம் A 653		சொல்லம்
காணித் துண்டு	காணியின் பெயர்	ஏ. ஏ. ப.
8	சேறுகஹாமுலேடுறை	0 2 22
9	கோங்கஹாமுலேடுறை	1 1 25
11	கோங்கஹாமுலேடுறை (நேரடக்கான சேமிப்பு)	0 0 27
மொத்தம்		4 0 34

குருநாகல் நி 2. 31—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,916 (குருநாகல்)

இதேபோல திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித் துண்டென்று 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித் து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படு மென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 1 ந் தேதியிலன்று கொழும்பி யுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

டபிள்யூ. ஏ. டி. ஏ. இ. எஸ். வனிகசேகர,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகபூர்வர

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிக்கைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வனலிஹத்தபத்துவ, பஹல் விசிடெக்கே கோற்றே, மாககடுவார்வ பலாதத்தைச் சேர்ந்த பஹல் கோள வெவ (ஓர் பாகம்) (A) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு : ஹோரே எல் , கீழ்க்கு அம்பகஹாமுலவத்த, கோங்கஹாமுலவத்த, பிரதமப்படம் A 653 ல் உள்ள காணித்துண்டு இல 5, டி.வுலகஹாமுலவத்தே (உரிமைப்படம் 398463), தெற்கு மாஹோ கிராமத்தின் எல்லை (இறுதி கிராமப்படம் 1851), மேற்கு கெற்றிலாவ கிராமத்தின் எல்லை

பிரதமப்படம் A 653

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கோங்கஹாமுலவத்தே	1 0 0
2	கோங்கஹாமுலவத்த	0 2 12
3	கோங்கஹாமுலவத்தே (தேருடடுக்காவ சேமிப்பு)	0 2 3
4	டங்கஹாமுலவத்தே	0 2 30
5	டி.வுலகஹாமுலவத்தே	0 1 16
7	டி.வுலகஹாமுலவத்த	1 2 10
மொத்தம்		4 2 31

குருநாகல் நி உ. 32—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,917 (குருநாகல்)

இக்கோட்டைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருகும்* ஒரு வருடம் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்த முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 1 ந தேதியினன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டபிளபு. ஏ டி. ஏ இ. எஸ் வனிகசேகர, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலின்படி வருடம் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிக்கைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வனலிஹத்தபத்துவ, பஹல் விசிடெக்கே கோற்றே, மாககடுவார்வ பலாதத்தைச் சேர்ந்த பஹல் கோள வெவ (ஓர் பாகம்) (A) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

பாகம் I,

வடக்கு வேப்பொடும்புற, டம்பகஹாமுலவத்த, அணைக்கடமேல் தேப்பொட ஹாலெவவும் (குளம்), கீழ்க்கு பஹல் கொளவெவவுக்குச் செல்லும் கிராமச்சங்க ரோடு, பிரதமப்படம் A 790 ல் உள்ள காணித்துண்டு இல 12, தெற்கு கீழ்க்காணும் (பிரதமப்படம் A 279 ல் உள்ள காணித்துண்டு இல 1), மேற்கு வேப்பொடும்புற

பிரதமப்படம் இல A 790

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	டம்பகஹாமுலவத்தே	0 1 28
2	டம்பகஹாமுலவத்தே (குளத்தின் அணைக்கடமேல் சேமிப்பு)	0 1 0
3	ஷே (ஷே)	0 0 23
4	கீழ்க்காணும் (கிராமச்சங்கத் தெருவுடன் சேமிப்பு)	0 0 11
5	கிராமச்சங்கத் தெருவும் சேமிப்பு	0 0 15
6	டம்பகஹாமுலவத்த	1 0 27
7	டம்பகஹாமுலவத்தே (கிராமச்சங்கத் தெருவுடன் சேமிப்பு)	0 0 7
மொத்தம்		2 0 31

பாகம் II

வடக்கு கீழ்க்காணும் (பிரதமப்படம் A 279 ல் உள்ள காணித்துண்டு இல 1), கீழ்க்கு பிரதமப்படம் A 790 ல் உள்ள காணித்துண்டு இல 11 (பாதைக்குச் சேமிப்பு), தெற்கு பிரதமப்படம் A 790 ல் உள்ள காணித்துண்டுகள் 16 ம, 17 ம (பாதைக்குச் சேமிப்பு), மேற்கு வெலகாவஹேன (பிரதமப்படம் A 279 ல் உள்ள காணித்துண்டு 2)

பிரதமப்படம் இல A 790

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
15	கீழ்க்காணும் (பாதைக்குச் சேமிப்பு)	0 0 8

குருநாகல் நி உ. 33—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,918 (குருநாகல்)

இக்கோட்டைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 18 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருகும்* ஒரு வருடம் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்த முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 1 ந தேதியினன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டபிளபு. ஏ டி. ஏ இ. எஸ் வனிகசேகர, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலின்படி வருடம் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிக்கைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வனலிஹத்தபத்துவ, பஹல் விசிடெக்கே கோற்றே, மாககடுவார்வ பலாதத்தைச் சேர்ந்த மாககடுவார்வ (ஓர் பாகம்) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

பாகம் I

வடக்கு பஹல கொனவெவ கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாசபுரம் (புறம்பு பட்டம் 397023),
 கிழக்கு ஸ்ரீநிவாசபுரம் காலாறு கொங்ககறாமுலவேளை, பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டு 9
 தெற்கு பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டு 10,
 மேற்கு பஹல கொனவெவ கிராமச்சங்க ரேட்டை

பிரதமபட்டம் இல A 790

காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
8 கடுறுகறாமுலவக		0 1 10

பாகம் II

வடக்கு பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டு 6,
 கிழக்கு பஹல கொனவெவகருச் செல்லும் கிராமச்சங்க ரேட்டை, பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டுகள் 21, 20,
 தெற்கு வெல்காவவக, வெல்காவவேளை, மாகடுவாவலிலிருந்து செல்லும் அண்டிப்பாறை, வெல்காவவேளை (பிரதமபட்டம் 6,327 ல் உள்ள காணித்துண்டு 4.)
 மேற்கு வெல்காவவேளை (புறம்புபட்டம் 402686), பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டு 15, கிரியகறாமுலவேளை, (பிரதமபட்டம் A 279 ல் உள்ள காணித்துண்டு 1), பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டுகள் 4, 5

பிரதமபட்டம் இல A 790

காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
12 திஸம்பே		0 3 34
13 கிரியகறாமுலவேளை		0 2 28
14 கிரியகறாமுலவேளை (பாறைகருச் சேமிப்பு)		0 0 10
16 டியுல்கறாவக		0 3 0
17 டியுல்கறாவக (பாறைகருச் சேமிப்பு)		0 0 7
18 வெல்காவவேளை (பாறைகருச் சேமிப்பு)		0 0 6
19 டியுல்கறாவக		1 0 29
மொத்தம்		3 2 34

பாகம் III.

வடக்கு வெவவானேவேளை,
 கிழக்கு மாகடுவாமுலவேளை (குளம்),
 தெற்கு பஹல கொனவெவகருச் செல்லும் கிராமச்சங்க ரேட்டை, ஸ்ரீநிவாசபுரம் அல்லது கொங்ககறாமுலவேளை,
 மேற்கு பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டு 23, ஸ்ரீநிவாசபுரம் அல்லது கொங்ககறாமுலவேளை

பிரதமபட்டம் இல A 790

காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
24 கிரியகறாமுலவேளை		1 0 29

பாகம் IV

வடக்கு பஹல கொனவெவகருச் செல்லும் கிராமச்சங்க ரேட்டை,
 கிழக்கு பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டு 27, மீகறாமுலவேளை,
 தெற்கு மீகறாமுலவேளை, பிரதமபட்டம் A 790 ல் உள்ள காணித்துண்டு 30,
 மேற்கு கடுறுகறாமுலவேளை

பிரதமபட்டம் இல. A 790

காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
28 டியுல்கறாவக		0 0 36
29 கிரியகறாமுலவேளை (கிராமச்சங்க ரேட்டை)		0 0 2
மொத்தம்		0 0 38

குருநாகல் நி உ 34—1953

அரசாட்சியாளரின் தேர்வைக்காணிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேர்வைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி புகழ்பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணிமீ 5 ந உ

பி பி புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் LP 6555

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/280/53.

காணியின் விபரம்

காணி டிஸ்திரிக் பெருத்தொட்ட வல்லலாவிடி கோறையில ஹபக்கல் எனலும் கிராமத்தில் 16 5 போச்சல விசாலமுள்ள அகத்தடுவக எனலும் ஒரு துண்டு எல்குகள் —

- வடக்கு அந்தரங்க காணியும் புகையிரத்தகரு வைத்துள்ள காணியும்.
- கிழக்கு புகையிரத்தகரு வைத்துள்ள காணி.
- தெற்கு பாறை
- மேற்கு அந்தரங்க காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேர்வைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகழ்பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) 3 ந உ

பி பி புலங்குலம்,
 காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டின் இலக்கம் L 3439

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2743

காணியின் விபரம்

மாகாண அல்லது டிஸ்திரிக் பெருத்தொட்ட வல்லலாவிடி கோறையில ஹபக்கல் எனலும் கிராமத்தில் (1) தளகறகொட்ட பச்சலமுள்ள காணியும், 40' X 50' விசாலகொண்ட துண்டு, (2) பச்சலத்தை எனலும் காணியில் 10' X 70' விசாலகொண்ட துண்டு

இவற்றின் எல்லையாவன—

- (1) வடக்கே மடவளை வாவி,
 கிழக்கே ஈ கவுளுள் கோறையே என்பாருடைய வயல்கள்,
 தெற்கே நீப்பாயச்சும வாயக்கால்
 மேற்கே கோண்கல கோவிலின் வயல்கள்
- (2) வடக்கே நீப்பாயச்சும வாயக்கால்,
 கிழக்கே வி சி பாறை
 தெற்கே பி டபியு டி பாறை
 மேற்கே கங்காலிகே வத்தை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ ஆகஸ்டின் 3 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L 3439 ,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/2713

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

ஆட்சி உரிமையின் விபரம்

மாத்தளை டிஸ்திரிக்டில், மாத்தளை தெற்குப் பிரிவின, மடவள உள மடவளை நீர் நிரப்பும் திட்டத்தில் நெடுங்குளாய் போடுவதற்காக பொத்த, தளகலையாய கிராமங்களில்—

- (1) தளகலையாய கெதரகாவ வெல்லையாய எனனும் காணியில், 6' X 500' விசாலகொண்டதும்,
- (2) தளகலையாய கெதரகாவலெ எனனும் காணியில் 6' X 600' விசாலக் கொண்ட துணடும்
- (3) வெல்கெதர வததை எனனும் காணியில் 6' X 100' விசாலக் கொண்ட துணடும்
- (4) யறங்கொட வெல்லையாய எனனும் காணியில் 6' X 500' விசாலக் கொண்ட துணடும்
- (5) ஹேன்குமபுற வெல்லையாய எனனும் காணியில் 6' X 900' விசாலக் கொண்ட துணடும்
- (6) அலவெத்தும் வெல்லையாய எனனும் காணியில் 6' X 500' விசாலக் கொண்ட துணடும்
- (7) வடவண வததை எனனும் காணியில் 6' X 100' விசாலக் கொண்ட துணடும்

இவற்றின் எல்லையாவன—

- (1) வடக்கே மடவள வாவி,
கிழக்கே இதே காணியில் எஞ்சிய பகுதி,
தெற்கே நீர்பாயச்சும வாயக்கால்,
மேற்கே இதே காணியில் எஞ்சிய பகுதி.
- (2) வடக்கே மடவள வாவி,
கிழக்கே வெல்கெதர வததை,
தெற்கே நீர்பாயச்சும வாயக்கால்;
மேற்கே தளகலையாய கெதரகாவ வெல.
- (3) வடக்கே வெந்திரி குமபுற,
கிழக்கே தறங்கொட வெல்லையாய,
தெற்கே நீர் பாயச்சும வாயக்கால்,
மேற்கே றதனாயக் எனபவரின நெல்லையல்களின் வேலி
- (4) வடக்கே மடவளவாவி,
கிழக்கே ஹேன்குமபுற வெல்லையாயும் அரசாங்கத்துக்குரிய காணி,
தெற்கே பி டிளியு டி பாதை, வெல்கெதர வததை, ஹேன்குமபுற,
மேற்கே வெல்கெதர வததை
- (5) வடக்கே மடவள வாவி;
கிழக்கே அலவெத்தும் வெல்லையாய,
தெற்கே அலவெத்தும் பில்லவ,
மேற்கே அரசாங்கத்துக்குரிய காணியும், யறங்கொடவெல்லையாய
- (6) வடக்கே மடவள வாவி,
கிழக்கே வி சி. பாதை,
தெற்கே பி டிளியு டி பாதை,
மேற்கே ஹேன்குமபுற வெல்லையாய
- (7) வடக்கே வடவண வததை,
கிழக்கே பி டிளியு டி பாதை,
தெற்கே இதே காணியில் எஞ்சிய பகுதி,
மேற்கே வி சி. பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம ௨௭ ஆகஸ்டின் 7 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் L.D 3389
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2869

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

மடக்களப்படி பிரிவு, சமமாநதுறைக் காரியாதிக்காரியின் பகுதியிலுள்ள, நாவிக்கன வெளிக் கிராமத்தில், சுமார் 5 ஏக்கர், 5 1/2 ஏக்கரும் விசாலமுள்ள, வான்கயடி வட்டை என்று அழைக்கப்படும் இரு துணைக் காணிகள், எல்லாப் பக்கங்களிலும் முடிக்குரிய பூமியால் சூழப்பட்டன உரிமை பேசுவோர் —

நாகப்பா பொன்னம்பலம், பொன்னம்பலம் கண்ணகை, தம்பா காத்தமுத்து, வைரமுத்து சின்னமுத்து, பொன்னம்பலம் காளிகுடடி, பிள்ளையான தம்பி தம்பியப்பா, எல்லோரும் துறைநீலாவணவாசிகள்

1950 ම ජුනයිදුන 9 ම இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

LPA/4

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —போய்ப் கிராமத்தில் வீடுகள் கட்டுமபடி.

துண்டு காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல	கிராமம்—மரம்பிடிய	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1 பொல் கொறடடுவே வத்த	60 வருஷ தெனவந் கோட்டம் அதில் 1 வருஷ 35 கெல எவ கன்றுகளை	ஊ. 1,490	கிராமம்—மரம்பிடிய	உரித்தாளியின் பெயர்	எ ரு 11
				மிசில ஈ எம். செனவிறடன, மிசில ஈ எம் அபேறடன, மில் வியசிங்ஹ அபேறடன, மிசில பேல்கலபேகே, மிசில லீ டிலஹ, ஏ எப் டி எஸ் அபேறடன, முதலியார், வீ எஸ் டி அபேருணவாதன, எப் டி அபேருணவாதன, ஈ அபேருணவாதன, டி ஜீ டி விகரமசந்தற, மாமபிடிய காலி, ஏ டி ஏ. த சிலவா, மிசில ஆர் கருணாடன, கலேகாண, காலி, எப் ஏ அபேவாதன, சிவ ஏ அபேவாதன, கோட்டை, காலி, டி எப் என் அபேவாதன, ஜி. ஈ அபேவாதன, மிசில சதறசிங்ஹ, மிசில எஸ் பி சத்குணம், மிசில சி செனவிறடன, மிசில இலடெனலி அபேவாதன, மேறபாதது சிவ ஏ அபேவாதன, மத்திய தெரு, கோட்டை, காலி, மிசில சி சி. டி. ச. யூயக்கா, மேறபாதது சி சி டிலலாணாயக்கா, எசுடின, டி ஜி ஜீ கொழுமடி	1 2 15

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம (நடு) (ஒகற்றேபா) ஐப்பசி மாதம் 26 ந் திகதி கால 10 மணிக் கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) (ஒகற்றேபா) ஐப்பசி மாதம் 19 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

காலிக் கச்சேரி,
1953 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 15 ந் உ.

ஈ விஸ்வாசம்,
டி.ஸ்திரிக் உதவி அரசாட்சி எசுண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

LP 6199

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —அரசாங்க ஹெக்ஸல் ஜூனியர் பாட்சாவில்

துண்டு காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல	கிராமம்—ஹெக்ஸல்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
1 கலுறேபலாய பதிஞ்ச்சி வத்த	10-35 வருஷகொண்ட 8 தெனீனமரங்கள், 5-30 வருஷ 4 ராப்பலாமரம், 50 வருஷ 2 மாமரம், 5 வருஷ 1 பாக்குமரம் 3 வருஷ 4 தோட்டமரங்கள், 5 வருஷ ஒரு வேப்பமரம் கொண்ட ஒரு தோட்டம்	ஊ. 1,265	கிராமம்—ஹெக்ஸல்	ஆர் பீ ருஜகருணா, டபிளடி எம் மா தேலிஸ் த சிலவா, கே டி அப்பு சிஞ்சேரா, சிலவா, என டி எஸ் விஜயறடன, ஹெக்ஸல், கொல்கொட்	0 0 9 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம (நடு) (ஒகற்றேபா) ஐப்பசி மாதம் 27 ந் திகதி கால 10 மணிக் கு பெருத்தாட்ட ஜயவசூலியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1953 ம (நடு) (ஒகற்றேபா) ஐப்பசி மாதம் 20 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

காலிக் கச்சேரி,
1953 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 15 ந் உ.

ஈ விஸ்வாசம்,
டி.ஸ்திரிக் உதவி அரசாட்சி எசுண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

LP 6498

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —உடுகம் கிராமம் விசாலப்படுத்தும்படி

துண்டு காணியின் பெயர்	விபரம்	கடைசிக் கிராமப்பட இல	கிராமம்—உடுகம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்
365 நாகியதெனிய குரூப் அல்லது குலசேன கந்த	5-28 வருஷகொண்ட பலா, ராப்பலா மரங்கள் கொண்ட சேனை, தோட்டம், நெல் வயல், ஒரு நிரந்தர ஒரு நிரந்தரமற்றகட்டு மாளம்	528	கிராமம்—உடுகம்	டி பீ 43,384 ல் கொஞ்சம் துண்டு 13 ல் மறைந்துள்ளன, உரித்தாளி, கிருண்ட செனடறல் ரப்பா எஸ்டேட், 4 லண்டன வேல் பிலடிங், லண்டன இ லீ 2, ஏஜெண்ட், காசன் கம்பபெச, பீ ஓ பெட்டி 24, கொழுமடி, கட்டுமானங்களையும் விளைவுகளையும் எல் டி. ஓ, எலொட்டி களுக்கு கொடுக்கப்படும், வாங்குங் காணி	2 3 10
366 லு	1-15 வருஷகொண்ட பலா, ராப்பலா மரங்கள் கொண்ட சேனை, தோட்டம், நெல் வயல்			டி. பீ 43,384, 47,371 ல் கொஞ்சம் துண்டு 13 ல் மறைந்துள்ளன துண்டு 328 ல் கொஞ்சம் (டி பீ 47,370), உரித்தாளி-கிறேண்ட், செனறல் ரப்பா எஸ்டேட் 4, லண்டன, வேல் பிலடிங் இ சி 2, ஏஜெண்ட், காசன் கம்பபெச பீ ஓ பெட்டி 24, கொழுமடி, கட்டுமானங்களையும், விளைவுகளையும், எல் டி. ஓ, எலொட்டி களுக்கு கொடுக்கப்படும், வாங்கும் காணி	25 2 8

மொத்தம் 28 1 16

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1953 ம (நடு) (நொவெம்பர்) காத்திகை மாதம் 2 ந் திகதி கால 9 30 மணிக் கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நடு) (ஒகற்றேபா) ஐப்பசி மாதம் 26 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

காலிக் கச்சேரி,
1953 ம (நடு) (ஒகஸ்ட்) ஆவணிமீ 25 ந் உ.

ஈ விஸ்வாசம்,
டி.ஸ்திரிக் உதவி அரசாட்சி எசுண்டு

கலவானைக் கனிஷ்ட பாடசாலைக்காகக் காணி எடுத்தல்

1952 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 26 ந திகதி வெளிவரக் 10,454 ம இலக்க "கெசெற" நில 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின பிரகாரம் விளம்பரப்படுத்திய விளம்பரம் இதனால் ரத்துசெய்யப்பட்டது

இலக்கம் LR 1293

இரத்தினபுரிக் கச்சேரி,
1953 ம ஓடு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 14 ந உ

ம ய ஜெ எம் மூசினி,
உதவி அச்சாட்சி அதிகாரி

காணி மீட்டற் சட்டம்

LRO/APL 3236/J/LLD/190/53/LP 6279

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அரசட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அரசட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ஓடு (ஜூலை) ஆடிமீ 10 ந உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,473 கிராமம்—டிபராகம்

புணடு காணியின பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசரலம் எ று ப
1	றுட்டெஹறபனவிலகொடவகத் அல்லது ஒரு நிரந்தரமற்ற வீட்டில் கொஞ்சம் கொடை ஒரு வீ வ சாலச த சிலவா, பனவில், டெல்கஹவத்த தெனனந் தோட்டம் ஹீக்கடுவ	வீ வ சாலச த சிலவா, பனவில், ஹீக்கடுவ	1 1 17
2	ஹீ தெனனந் தோட்டம்	ஹீ	0 0 11
3	ஹீ தெனனந் தோட்டம்	ஹீ	0 0 4
மொத்தம்			1 1 32

LRO/APL 4395/J/LLD/259/53/LP 6575

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நாள் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அரசட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அரசட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ஓடு (ஏப்ரல்) சித்திரைமீ 29 ந உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

சபசி இல 2 F V P 588 கிராமம்—டலகனபே

புணடு காணியின பெயர்	விபரம்	உரிமை கேட்பவா பெயர்	விசரலம் எ று ப
302	எகட்கொட்டெனிய 30 வருஷக்கொடை றப்பா	கே டபிளபு சாலச த சிலவா, எல்லபத், பிடிக்க	0 3 24
மொத்தம்			0 3 24

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான அறிவித்தல் இல LH 1044

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கெடும் ஒவ்வொருவரும்—

(அ) நோழ்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவா மூலமாக 1953 ம வருடம் நவம்பர் (காததிகை) மாதம் 16 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ஓடு (நவம்பர்) காததிகை மாதம் 5 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

களுத்துறை டிஸ்திரிக் அதி உதவி ஏஜெண்டர் டொன றெயினஸ் வயலெல் பாலசூரிய ஆகிய நாள் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்

களுத்துறை கச்சேரி,
1953 ம ஓடு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 8 ந உ

டீ ஜா எல் பாலசூரிய,
டிஸ்திரிக் அதி உதவி அதிகாரி

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3,378 கிராமம்—கஹட்டப்பிட்டியா

புணடு காணியின பெயர்	விபரம்	உரித்தாளியின பெயர்	விசரலம் எ று ப
1	அங்குள்கெற்றியலண்ட, லவுலுக்கஹலநத் 25-30 வருஷ றப்பா நிலம், அங்கே கல்லால் கறப்பொழுது அதலண்ட எஸ்தேர் கட்டப்பட்ட ஒரு கிணறும், குளிகரும் அறை எனறு அழைக்கப்படுகின்ற-	டீ டபிளபு பறனகம், பலசரக்கு வியாபாரி, மெயின் ஸ்தீற், களுத்துறை, எச் விஜே றிசி ஈட்டெக் கந்தோர், கொழும்பு	7 3 37
மொத்தம்			7 3 37

இல LB 2198-LRO/APL 4416-J/LLD/402/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி சட்ட சட்டத்தின் பொருட்டு இலக்கத்தினால் அடங்கியிருந்த விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தினால் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுகின்றன,
- (3) அதற்கைய காணியில் உரித்தாகக்கூடும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோடுகமாக, அல்லது எழுத்துமுறை அடிகாரம் கொடுக்கப்பட்ட பூங்கொண்டா மூலமாக 1953 ம வருடம் 19 மார்ச் 18 ந திகதி, காலை 10 மணிகளுக்கு மாத்தரையக் கச்சேரியில் எண்ணம் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தான உண்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கையையக் கணக்கெடுப்பு விவரங்களையும் 1953 ம வருடம் 19 மார்ச் 10 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமுறை (பிரதியுடன்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுகின்றன,

மாதத்தை முடிவிற்கு கூட்டு உதவி எண்ணம் எட்டமாத மறைந்தா விடுவதாக ஆய்வு நான் மேற்கொண்டிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

மாத்தரையக் கச்சேரி,
1953 ம மே 18 செப்டம்பர் 8 ந

இ எம் விஜேநாயக்க,
கூட்டு முனிதிற்கு உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,474	சீரமைப்பை—பொலவத்த	விசாலம்
காணியின் விவரம்	உரிமை கேட்பவரின் பெயர்	ஏ ரூ ப
1 பாலுகெத்தரத்த தென்னந் கோட்டம், 30 வருடங்களிற்கு மேலானது	பி ஜி எட்டமன், பொலவத்த, வெல்கம்	0 1 0
	மொத்தம்	0 1 0